



# ஆஸ்திரேலியாவில் பயணம்

இந்தப் பக்கத்தில்

- [ஆஸ்திரேலியப் பயணத்திற்கான விசா தேவைகள்](#)
- [பயணத் தனிமைப்படுத்தல் ஏற்பாடுகள்](#)

72 மணிநேரம் அல்லது அதற்குக் குறைவான நேரம் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்வீர்கள் எனில், உங்களுக்குத் தானாகவே விலக்களிக்கப்படுகிறது (நீங்கள் விலக்கைக் கோர வேண்டியதில்லை).

உங்கள் இணைப்பு விமானத்திற்காக 72 மணிநேரத்திற்கும் அதிகமாகக் காத்திருப்பீர்கள் எனில், நீங்கள் ஆஸ்திரேலியப் பயணத்தில் இருப்பதாகக் கருத்தில்கொள்ளப்படாது, நீங்கள் ஆஸ்திரேலியப் பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கைக் கோர வேண்டியிருக்கும்.

நீங்கள் வருகை தரும் மாநிலம் அல்லது பிராந்தியத்தின் தனிப்படுத்தல் தேவைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

## ஆஸ்திரேலியப் பயணத்திற்கான விசா தேவைகள்

ஆஸ்திரேலியாவில் பயணம் செய்ய, உங்களிடம் செல்லுபடியாகும் விசா இருக்க வேண்டும் அல்லது [விசா இல்லாமல் பயணம் செய்வதற்குத் \(TWOV\) தகுதியுடைய நாட்டிலிருந்து வந்திருக்க வேண்டும்.](#)

உங்களிடம் செல்லுபடியாகும் விசா இல்லையெனில் அல்லது TWOV-க்கு நீங்கள் தகுதிபெறவில்லையெனில், ஆஸ்திரேலியாவில் நுழைவதற்குக் கட்டாயமாக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

72 மணி நேரம் வரை ஆஸ்திரேலியாவில் பயணம் செய்ய, ஒரு [பயண விசாவுக்கு \(துணைவகுப்பு 771\)](#) விண்ணப்பிக்கவும்.

நீங்கள் அதிக நேரம் தங்க வேண்டியிருந்தால், நீங்கள் பயணத்தில் இல்லை, வேறு விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். [உங்கள் விசா விருப்பங்களில் உலாவுதல், ஆஸ்திரேலியாவிற்கு வருகைபுரிகல்](#) ஆகியவற்றைப் பார்க்கவும்.

## பயணத் தனிமைப்படுத்தல் ஏற்பாடுகள்

நீங்கள் வருகைபுரியும் மாநிலம் அல்லது பிராந்தியத்தின் [தனிமைப்படுத்தல் தேவைகளைக்](#) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். உங்கள் தொடர்ச்சியான

விமானத்திற்காகக் காத்திருக்கும்போது, நீங்கள் ஹோட்டலில் தங்க வேண்டியிருக்கலாம், அதற்காகப் பணம் செலுத்தக் கேட்டுக்கொள்ளப்படலாம். தனிமைப்படுத்தல் தேவைகள் பற்றிய தகவலைப் பெற, தொடர்புடைய [மாநில அல்லது பிராந்திய அரசு சுகாதாரத் துறையைத்](#) தொடர்புகொள்ளவும்.